



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1990 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க,
பௌத்த சாசன நிதியச் சட்டம்**

[1990 செப்டெம்பர் மாதம் 26 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது

1990 செப்டெம்பர் மாதம் 28 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் பகுதி II இற்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது

கொழும்பு அரசாங்க வெளியீட்டுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

விலை : சதம் 90

தபாற் செலவு : ரூபா 1.00

1990 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, பௌத்த
சாசன நிதியச் சட்டம்

[1990, செப்டெம்பர் 26 ஆந் தேதியன்று அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

44/89

ச. வ. ஜ.—

2036

பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்காகவும், பேணி வளர்ப்பதற்காகவும் நிதிகளைச் சேகரிப்பதற்கும் வழங்குவதற்கும் “பௌத்த சாசன” நிதியம் என அழைக்கப்படும் நிதியமொன்றைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகு :—

1. இச்சட்டம் 1990 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சாசனப் பெயர். பௌத்த சாசன நிதியச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. (1) இதனகத்துப்பின்னர் “நிதியம்” எனக் குறிப்பிடு செய்யப்படும் “பௌத்த சாசன நிதியம்” என அழைக்கப்படவுள்ள நிதியமொன்று தாபிக்கப்படுதல் வேண்டும். பௌத்த சாசன நிதியத்தைத் தாபிக்கல்.

(2) நிதியமானது, (1) ஆம் உட்பிரிவால் அதற்குக் குறித் தொதுக்கப்பட்ட பெயரினால் கூட்டிணைக்கப்பட்ட குழுவொன்றினால் வேண்டுமென்பதுடன், இடையரு வழியுரிமையும் ஒரு பொது இலச்சினையும் கொண்டதாயிருத்தல் வேண்டும். அத்துடன் அத் தகைய பெயரில் அது வழக்குத் தொடுக்கலாம் என்பதுடன் அதற்கெதிராக வழக்குத் தொடுக்கவும் படலாம்.

3. (1) நிதியத்தின் நிருவாகம், முகாமை, கட்டுப்பாடு என்பன இதனகத்துப்பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டவாறு அமைக்கப்பட்ட ஆளுநர் சபையிடம் உரித்தாக்கப்பட்டிருத்தல் வேண்டும். நிதியத்தின் ஆளுநர் சபை.

(2) இதனகத்துப்பின்னர் “சபை” எனக் குறிப்பிடு செய்யப் படும் ஆளுநர் சபை பின்வருவோரைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்:—

(அ) குடியரசின் சனாதிபதி அல்லது அவரால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் அமைச்சர்களின் எவரேனும் உறுப்பினர் ;

(ஆ) பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அல்லது அவரது நியமத்தர் ;

(இ) அரசியலமைப்பின் 45 ஆம் உறுப்புரையின்கீழ் நியமிக்கப்பட்டுள்ள, எவ்வமைச்சருக்கு பௌத்த சாசனம் என்னும் விடயம் குறித்து ஒதுக்கப்பட்டுள்ளதோ, அவ்வமைச்சர் ;

- (ஈ) பௌத்த சாசனம் என்னும் விடயத்துக்குப் பொறுப் பாகவுள்ள அமைச்சரின் அமைச்சர் செயலாளர் ;
- (உ) பகிரங்க நம்பிக்கைப் பொறுப்பாளர் ; அத்துடன்
- (ஊ) சனாதிபதியால் நியமிக்கப்பட்டவரான வேறு இரு உறுப் பினர்கள்; அவர்கள் (3) ஆம், (4) ஆம் உட்பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கு அமைய சனாதிபதியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தில் குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய காலப் பகுதிக்குப் பதவி வகித்தல் வேண்டும்.
- (3) சனாதிபதியானவர் (2) ஆம் உட்பிரிவின் (ஊ) என்னும் பந்தியின் கீழ் அவரால் நியமிக்கப்பட்ட உறுப்பினரின் நியமனத்தை அவரது தனித் தற்றுணிபின் பேரில் இல்லாதொழிக்கலாம்.
- (4) இரண்டாம் உட்பிரிவின் (ஊ) என்னும் பந்தியின்கீழ் நியமிக்கப்பட்ட சபை உறுப்பினர் எவரும் அதன் சார்பில் சனாதி பதிக்கு முகவரியிடப்பட்டெழுதும் கடிதத்தின்மூலம் தமது பதவி யை எந்நேரத்திலும் துறக்கலாம் என்பதுடன், அத்தகைய பதவி துறத்தலானது, அக்கடிதம் சனாதிபதியினால் எழுத்துமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன்மேல் பயனுறுதலும் வேண்டும்.
- (5) சபையானது, அதன் கூட்டங்கள், அத்தகைய கூட்டங்களில் அலுவல்களைக் கொண்டுநடாத்துதல் என்பன தொடர்பிலான நடவடிக்கை முறையை ஒழுங்குபடுத்தலாம்.
- (6) சபையின் செயல் அல்லது நடவடிக்கை எதுவும், அதன் உறுப்பினர்களிடையே வெற்றிடமொன்று இருப்பதன்காரணமாக மட்டும் அல்லது அதன் உறுப்பினர் ஒருவரின் நியமனத்திலுள்ள ஏதேனும் குறைபாடு காரணமாக மட்டும் செல்லுபடியற்றதாகக் கருதப்படுதலாகாது.
- (7) சனாதிபதி சபையின் உறுப்பினரொருவராக இருந்தால் அவர் சபையின் தவிசாளராதல் வேண்டும். அவர் சபையின் உறுப்பினர் ஒருவராக இல்லாவிடின் 3 ஆம் பிரிவின் (2) (அ) என்னும் உட்பிரிவின்கீழ் சனாதிபதியால் பெயர்குறித்து நியமிக் கப்பட்ட ஆள், சபையின் தவிசாளராதல் வேண்டும்.

மதியுரைக் குழு.

4. (1) பின்வருவோரைக் கொண்ட மதியுரைக் குழுவொன்று இருத்தல் வேண்டும் :—

- (அ) சியம் நிக்காய மல்வத்தை பீடத்தின் மஹா நாயக்கதேரர்;
- (ஆ) சியம் நிக்காய அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர்;
- (இ) இலங்கை அமரபுர மஹா சங்க சபையின் தலைவராக அப்போதைக்குப் பதவி வகிக்கின்ற மஹா நாயக்க தேரர்;
- (ஈ) இலங்கை ராமன்ய நிக்காயவின் மஹாநாயக்க தேரர்,

(உ) மூன்றாம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள அமைச்சரின் செயலாளர் ;

(ஊ) பௌத்த அலுவல்கள் ஆணையாளர் ; அத்துடன்

(எ) சனாதிபதியினால் நியமிக்கப்படும் வேறு ஐந்து உறுப்பினர்கள்.

(2) மதியுரைக் குழுவின் தவிசாளர் (1) ஆம் உட்பிரிவின் (அ), (ஆ), (இ), (ஈ) என்னும் பந்திகளில் குறிப்பீடு செய்யப்பட்ட மஹநாயக்க தேரர்களினால் தங்கனிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் அவர் அத்தகைய தேர்தலின் தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பதவி வகித்தலும் வேண்டும். அத்துடன் தவிசாளர் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியுடையவராதலும் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவின் (எ) என்னும் பந்தியின் கீழ் சனாதிபதியினால் நியமிக்கப்படும் உறுப்பினர் ஒருவர், இறப்பு மூலம், பதவி விலகல் மூலம் அல்லது சனாதிபதியினால் பதவியிலிருந்து அகற்றப்படுதல் மூலம் முன்னதாகவே அவரது பதவியை வறிதாகக் கிளொழிய இரண்டாண்டு காலப்பகுதியொன்றுக்குப் பதவி வகித்தல் வேண்டும்.

(4) சனாதிபதியானவர், ஓராம் உட்பிரிவின் (எ) என்னும் பந்தியின் கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரை அதற்கான காரணம் எதுவும் காட்டாமல் பதவியிலிருந்து அகற்றி, அவ்வாறு பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஆளின் முடிவுறுதெஞ்சியுள்ள பதவிக்காலத்துக்கு, அவரின் இடத்துக்கு வேறோர் உறுப்பினரை நியமிக்கலாம்.

(5) ஓராம் உட்பிரிவின் (எ) என்னும் பந்தியின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் எவரும், அதன் சார்பில் சனாதிபதிக்கு முகவரியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் எந்நேரத்திலும் சபையிலிருந்து பதவி விலகலாம்; அத்துடன் அத்தகைய பதவி விலகலானது, சனாதிபதியினால் எழுத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதன்மேல் பயனுறுதல் வேண்டும்.

(6) குழுவானது, அதன் கூட்டங்கள், அத்தகைய கூட்டங்களில் அலுவல்களைக்கொண்டு நடாத்துதல் என்பன தொடர்பிலான நடவடிக்கை முறையை ஒழுங்குப்படுத்தலாம்.

5. மதியுரைக் குழுவானது, சபையின் தத்துவங்கள், கடமைகள், அத்துடன் பணிகள் என்பன பிரயோகிக்கப்படுதல் புரியப்படுதல் அத்துடன் நிறைவேற்றப்படுதல் தொடர்பில் அதன் உதவிக் கெனவும் மதியுரைக்கெனவும் சபையினால் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும் ஏதேனும் விடயத்தில் உதவி புரிதல் வேண்டுமென்பதுடன் மதியுரை வழங்குதலும் வேண்டும்.

மதியுரைக் குழு சபைக்கு மதியுரை வழங்குதலும் உதவி புரிதலும்.

நிதியத்தின்
நோக்கங்கள்.

6. நிதியத்தின் நோக்கங்களானவை, வெளிநாட்டிலிருந்தா யினும்சரி, அல்லது உள்ளூரிலிருந்தாயினும் சரி, எம்மூலவள திலிருந்தும் பணங்களைப் பெறுவதும் அத்துடன் பௌத்தசாசன த்தைப் பாதுகாப்பதற்கும் பேணி வளர்ப்பதற்கும் மிகச்சிறந்த முறையில் கணிக்கப்பட்டதென சபை கருதக்கூடியவாறான அத்த கைய முறையிலும், அத்துடன் அத்தகைய நோக்கங்களுக்காகவும் அத்தகைய பணங்களைப் பிரயோகிப்பதும் ஆகும்.

சபையின்
தத்துவங்கள்.

7. சபையானது—

- (அ) ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனத் தைக் கொடையாக; மானியக்கொடையாக, மரணசாசனக் கையளிப்பாகக் கொள்வதற்கு அல்லது வேறு விதமாக வைத்திருப்பதற்கு அத்துடன் முகாமை செய்வதற்கு;
- (ஆ) நிதியத்துக்குச் சொந்தமான ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனத்தை விற்பதற்கு, ஈடு வைப்பதற்கு, குத்தகைக்குக் கொடுப்பதற்கு, மானியக் கொடையளிப்பதற்கு, உரித்து மாற்றுவதற்கு, மரபுரி மையாகப் பெறுவதற்கு, குறித்தொதுக்குவதற்கு, கொடுத்துமாற்றுவதற்கு அல்லது வேறுவிதமாகக் கையுதிர்ப்பதற்கு;
- (இ) நிதியத்தின் நோக்கங்களை மேம்படுத்துவதற்கு மானியக் கொடைகள், அறக்கொடைகள் அல்லது புலமைப் பரிசில் கள் வழங்குவதற்கு;
- (ஈ) நிதியத்தின் தத்துவங்களை, பணிகளை அத்துடன் கடமை களைப் பிரயோகிப்பதற்கு, நிறைவேற்றுவதற்கு அத்து டன் புரிவதற்கு; அத்துடன் நிதியத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அவசியமாகக் கூடியவாறான அத்தகைய ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் நேரடியாகவோ அல்லது சபையினால் எழுத்தில் அதற் கென அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்கள், அத்துடன் சேவையாளர்கள் அல்லது முகவர்கள் மூலமோ செய்து கொள்வதற்கு அல்லது புரிவதற்கு;
- (உ) பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும் பேணி வளர்ப் பதற்கும் நிறுவனங்களை நிறுவுவதற்கும் அத்துடன் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதிலும் பேணி வளர்ப் பதிலும் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் முகாமைத் துவத்தில் உதவுவதற்கு;
- (ஊ) நிதியத்தின் நிருவாகத்தோடு தொடர்புள்ள எல்லா விடயங்கள் தொடர்பிலும் விதிகளை ஆக்குவதற்கு;
- (எ) நிதியத்தின் நோக்கங்களுக்காக வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கு, நடத்துவதற்கு அத்துடன் மூடுவதற்கு அத்துடன் நிதியத்தின் ஆதனத்தைப் பிணைப்பொறுப் பாக வைத்து அல்லது அத்தகைய பிணைப்பொறுப்பு இல்லாமல் பணம் கடனாகப் பெறுவதற்கு அல்லது பணம் திரட்டுவதற்கு ; அத்துடன்;

(எ) நிதியத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இடைநேர் விளைவான அல்லது உகந்தன்வான அத்தகைய எல்லாச் செயல்களையும் கருமங்களையும் செய்வதற்குத் தத்துவம் கொண்டிருத்தல் வேண்டும்.

8. சபையானது, “பௌத்தசாசன நிதியக் கணக்கு” என அழைக்கப்படும் கணக்கொன்றினை மத்திய வங்கியில் வைத்திருத்தல் வேண்டும் :

பௌத்த சாசன
நிதியக் கணக்கு.

அத்துடன் அத்தகைய கணக்கில்—

(அ) வெளிநாட்டிலிருந்தாயினும் சரி அல்லது உள்நாட்டில் இருந்தாயினும்சரி, எம்மூலவளத்திலிருந்தும் நிதியத்தினால் மானியக் கொடைகளாக அல்லது நன்கொடைகளாக பெறப்படும் எல்லாப் பணத்தொகைகளும் ;

(ஆ) நிதியத்தினால் செய்யப்படும் முதலீடுகளிலிருந்து வரும் வருமானம் எதுவும்

வரவுவைக்கப்படுதல் வேண்டும்.

9. கணக்கிலிருந்து—

(அ) நிதியத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அவசியமானவையெனச் சபையினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டவாறான அத்தகைய எல்லாப் பணத்தொகைகளும்.

கணக்கிலிருந்து
கொடுப்பனவு
செய்தல்.

(ஆ) சபையினால், அதன் தத்துவங்களை, கடமைகளை அத்துடன் பணிகளைப் பிரயோகிக்கையில், புரிகையில் அத்துடன் நிறைவேற்றுகையில் உறப்படும் செலவினத்தைக் கொடுத்துத் தீர்ப்பதற்குத் தேவையான எல்லாப் பணத்தொகைகளும் ; அத்துடன்.

(இ) சபையின் அலுவலர்களுக்கும், சேவையாளர்களுக்கும் சம்பளங்கள், அத்துடன் வேறு வேதனாதிகள் கொடுப்பனவு செய்வதில் சபையினால் உறப்படும் எல்லாச் செலவுகளும்

கொடுப்பனவு செய்யப்படல் வேண்டும்.

10. நிதியத்துக்குச் சொந்தமான பணங்கள் எவையும், சனாதிபதியினால் வழங்கப்படக்கூடியவாறான அத்தகைய பணிப்புரைகளுக்கு அமைய, சபை தீர்மானிக்கக்கூடியவாறான அத்தகைய முறையில் சபையினால் முதலீடு செய்யப்படலாம்.

நிதியத்தின்
பணங்களை முதலீடு செய்தல்.

11. சனாதிபதியின் பணிப்புரைகளுக்கமைய, சபை—

(அ) நிதியத்தின் அலுவல்களை நிருவகிப்பதற்கும் முகாமை செய்வதற்கும் அவசியமாகக்கூடியவாறான நிதியத்தின் அத்தகைய அலுவலர்களையும் சேவையாளர்களையும் நியமிப்பதற்கு ;

நிதியத்தின் அலுவலர்களும்.
சேவையாளர்களும்.

(ஆ) அவ்வாறு நியமிக்கப்படும் அலுவலர்களுக்கும் சேவையாளர்களுக்கும் கொடுப்பதற்கான ஊதியத்தைத் தீர்மானிப்பதற்கு ; அத்துடன்

(இ) நிதியத்தின் அலுவல்களை நிருவகிப்பதில் உறப்படும் அத்தகைய ஊதியத்தையும் வேறு செலவுகளையும் நிதியத்தின் வருமானத்தில் இருந்து கொடுப்பனவு செய்வதற்கு

தத்துவம் கொண்டிருத்தல் வேண்டும்.

கணக்குகளும்
கணக்காய்வும்.

12. (1) நிதியத்தின் வருமானமும் செலவினமும்; சொத்துக்களும் - பொறுப்புக்களும், அத்துடன் வேறு எல்லாக் கொடுக்கல் வாங்கல்களும் பற்றிய தகுந்த முறையிலான கணக்குகளைச் சபை வைத்திருக்கச் செய்தல் வேண்டும்.

(2) கணக்காய்வாளர் தலைமையதிபதி, நிதியத்தின் கணக்குகளை ஒவ்வோர் ஆண்டும் கணக்காய்வு செய்தல் வேண்டும். அத்தகைய கணக்குகளைக் கணக்காய்வு செய்வதில் அவருக்கு உதவிசெய்யும் நோக்கத்திற்காக கணக்காய்வாளர் தலைமையதிபதியானவர் தகைமை பெற்ற கணக்காய்வாளர் ஒருவரைத் தொழிலிலமர்த்தலாம். அவர் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பணிப்பிற்கும் கட்டுப்பாட்டிற்கும் கீழ் செயலாற்றுவதில் வேண்டும்.

(3) நிதியத்தின் கணக்குகளைக் கணக்காய்வு செய்வதில் அவரால் உறப்பட்ட செலவுகளைச் சமாளிக்கும் நோக்கத்திற்காக கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு சபை தீர்மானிக்கக்கூடியவாறான அத்தகைய ஊதியம் நிதியத்தின் வருமானத்திலிருந்து கொடுக்கப்படுதல் வேண்டும். கணக்காய்வாளர் தலைமையதிபதியால் நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஊதியம் எதுவும் அத்தகைய கணக்காய்வின் நோக்கத்திற்காக அவரால் தொழிலிலமர்த்தப்பட்டிருக்கும் எவரேனும் தகைமை பெற்ற கணக்காய்வாளருக்கு அல்லது கணக்காய்வாளர்களுக்கு அவரால் செலுத்தப்பட்ட எவையேனும் தொகைகளை அதிலிருந்து கழித்த பின்னர், திரட்டு நிதியத்தில் வரவு வைக்கப்படுதல் வேண்டும்.

(4) கணக்காய்வாளர் தலைமையதிபதியானவர், ஒவ்வோர் ஆண்டும் திசெம்பர் முப்பத்தோராம் நாளுக்குப் பின்னர் சாத்தியமாகக்கூடியளவு விரைவாக நிதியத்தின் வருமானமும் செலவினமும் பற்றியதும், அத்துடன் அந்த ஆண்டின்போது நிதியத்தைச் சார்ந்த பணங்களின் முதலீடு பற்றியதுமான கூற்றொன்றுடன் சேர்த்து அந்த ஆண்டின்போதான நிதியத்தின் அலுவல்களினது நிருவாகம் பற்றிய அறிக்கையொன்றைத் தயாரித்தல் வேண்டும்.

(5) இப்பிரிவில் “தகைமைபெற்ற கணக்காய்வாளர்” என்னும் சொல்லமைப்பு—

(அ) இலங்கையின் வரைவுபெற்ற கணக்காளர் நிறுவகத்தின் அல்லது சட்டத்தினால் தாபிக்கப்பட்ட வேறேதேனும் நிறுவகத்தின் உறுப்பினராக இருப்பதோடு ஒரு கணக்

காளராகத் தொழில் புரியவென அத்தகைய நிறுவகத்தின் பேரவையால் வழங்கப்பட்ட சான்றிதழொன்றை உடையவருமான தனியான் ஒருவர் ; அல்லது

(ஆ) எந்த வரைவுபெற்ற கணக்காளர் குழுமமொன்றின் ஒவ்வொரு வதிவுள்ள பங்காளரும் இலங்கையின் வரைவுபெற்ற கணக்காளர் நிறுவகத்தின் அல்லது சட்டத்தினால் தாபிக்கப்பட்ட வேறேதேனும் நிறுவகத்தின் உறுப்பினரொருவராகவிருப்பதோடு ஒரு கணக்காளராகத் தொழில் புரியவென அத்தகைய நிறுவகத்தின் பேரவையால் வழங்கப்பட்ட சான்றிதழொன்றை உடையவராகவும் இருக்கின்றாரோ அந்த வரைவுபெற்ற கணக்காளர் குழுமம்

என்று பொருளாகும்.

13. கணக்காய்வாளர் தலைமையதிபதியானவர் 12 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவைப் பின்பற்றி அவரால் தயாரிக்கப்பட்ட அறிக்கையையும் கூற்றையும் நிதி என்னும் விடயத்துக்குப் பொறுப்பாக இருக்கும் அமைச்சருக்கு அனுப்பிவைத்தல் வேண்டும் ; அவர் அத்தகைய அறிக்கையையும் கூற்றையும் பாராளுமன்றத்தின் முன் இடுவித்தல் வேண்டும்.

கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை பாராளுமன்றத்தின் முன் இடப்படுதல் வேண்டும்.

14. சபையானது, அதன் தத்துவங்கள், பணிகள், அத்துடன் கடமைகள் என்பவற்றைப் பிரயோகித்தல், நிறைவேற்றத்தல் புரிதல் ஆகியன பற்றிய அல்லது அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான ஏதேனும் கருமம் தொடர்பாக அவசியமெனக் கருதக்கூடியவாறான அத்தகைய விதிகளை ஆக்கலாம்.

விதிகளை ஆக்குவதற்குச் சபைக்குள்ள தத்துவங்கள்.

15. நிதியத்தின் எல்லா அலுவலர்களும் சேவையாளர்களும் தண்டனைச் சட்டக்கோவையின் கருத்தெல்லைக்குட்படவும் அதன் நோக்கங்களுக்காகவும் பகிரங்க சேவையாளர்களாகக் கருதப்படுதல் வேண்டும்

தண்டனைச் சட்டக்கோவையின் கருத்தெல்லைக்குள் நிதியத்தின் அலுவலர்களும் சேவையாளர்களும் பகிரங்க சேவையாளர்களாகக் கருதப்படுதல் வேண்டும்.

16. சபை, இலஞ்சச் சட்டத்தின் கருத்தெல்லைக்குட்பட்ட அட்டவணைப் படுத்தப்பட்ட நிறுவனமொன்றாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அச்சட்டத்தின் ஏற்பாடுகள் அதற்கிணங்கப் பொருள் கொள்ளப்படுதலும் வேண்டும்

சபை இலஞ்சச் சட்டத்தின் கருத்தெல்லைக்குட்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட நிறுவனமொன்றாகக் கருதப்படுதல்.

17. நிதியத்துக்குப் பணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ செய்யப்படும் நன்கொடை ஒவ்வொன்றும் 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணுட்டரசிறைச் சட்டத்தின் 31 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் நோக்கங்களுக்காக,

குறித்த சில வரிகளிலிருந்து விலக்களித்தல்.

அரசாங்கத்தினால் தாபிக்கப்பட்ட நிதியமொன்றுக்கு பணமாக அல்லது வேறு விதமாக அளிக்கப்பட்ட நன்கொடையொன்றுக்குக் கருதப்படுதல் வேண்டும்

ஒவ்வாமை ஏற்
படும் பட்சத்தில்
சிங்கள உரையே
மேலோங்கி நிற
றல்.

18. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்கும் இடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நின்றால் வேண்டும்

பொருள்கோடல்

19. இச்சட்டத்தில் சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப்படுத் தினாலொழிய—

“மத்தியவங்கி” என்பது (422 ஆம் அத்தியாயமான) வங்கிச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி யெனப் பொருள்படும்.